பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவுற்றன. பேரவை மீண்டும் நாளை *(4–8–2006)* வெள்ளிக்கிழமை காலை *9–30* மணிக்குக் கூடும். வணக்கம்.

பின்னர், பேரவை பிற்பகல் *2–12* மணிக்கு ஒத்திவைக்கப்பெற்றது.

5. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

(அ) சட்டமுறை விதிகளும், ஆணைகளும்

—ஏதுமில்லை—

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

24. மானியக் கோரிக்கை எண் *5*—வேளாண்மைத் துறை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, *2006–2007.* (தமிழ், ஆங்கிலம்)

25. வேளாண்மைத் துறை பற்றிய செயல் முறைத் திட்டம், *2006–2007.* (தமிழ், ஆங்கிலம்)

26. வேளாண்மைத் துறை பற்றிய "மக்கள் சாசனம்". (தமிழ், ஆங்கிலம்)

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS